



இலங்கை கணக்கீட்டுத் தொழினுட்பவியலாளர் கழகம்

மட்டம் 03 பரீட்சை - 2026 யூலை

(3804) நிறுவனம் மற்றும் தனிநபர் வரியியல்

(Corporate & Personal Taxation)

2026-07-26

பிற்பகல்

[01.45 - 05.00]

• பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள் (கவனமாக வாசிக்கவும்):

- (1) அனுமதிக்கப்பட்ட காலம் : வாசிப்புக்கு : 15 நிமிடங்கள்
விடையெழுத : 03 மணித்தியாலங்கள்
பக்கங்கள் : 09
வினாக்கள் : 09
- (2) சகல வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.
- (3) வழங்கப்பட்டுள்ள விடைய புத்தகத்தில் நீங்கள் விண்ணப்பித்த மொழி மூலத்திலேயே விடைகள் எழுதப்படல் வேண்டும்.
- (4) சகல செய்முறைகளையும் கணிப்பீடுகளையும் சமர்ப்பிக்கவும். நீங்கள் ஏதேனும் எடுகோள்களை மேற்கொண்டிருப்பின் அவற்றைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
- (5) நிரற்படுத்தமுடியாத கணிப்பான்களின் பாவனை மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
- (6) செயல் வினைச் சொற்களின் செவ்வை நிரல் அவற்றின் வரைவிலக்கணங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது. OTQS தவிரந்த ஒவ்வொரு வினாவும் ஒரு செயல் வினைச் சொல்லை கொண்டுள்ளது. பரீட்சார்த்திகள் செயல் வினைச் சொல் செவ்வை நிரலில் தரப்பட்டுள்ள வரைவிலக்கணங்களின் அடிப்படையில் வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.
- (7) 100 புள்ளிகள்.

பகுதி A

(மொத்தம் 20 புள்ளிகள்)

வினா 01

உங்களுக்குப் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன:

- (1) ஐக்கிய இராச்சியத்தின் பிரஜையான மேரி என்பவர் 2024 மார்ச் 15 ஆந் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 4 ஆண்டுகள் காலத்திற்கு ஒரு பஸ்தேசியக் கம்பனியின் இலங்கைக் கிளையினது பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ தங்குமிடம் வழங்கப்பட்டதுடன் அவர் வந்தவுடன் தனது கடமைகளை ஆரம்பித்தார். 2024 டிசெம்பர் 15 இல், அவர் தனது பெற்றோரைச் சந்திப்பதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்ததுடன் 2025 சனவரி 16 ஆந் திகதி அவர் இலங்கைக்குத் திரும்பியிருந்தார்.
- (2) பிரதீப் என்பவர் நிரந்தர வதிவிடத் (PR) திட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவுக்குக் குடிபெயர்ந்த ஒரு இலங்கைப் பிரஜை ஆவார். அவர் 2024 ஏப்ரல் 10 இல் இலங்கையை விட்டு வெளியேறி, அவுஸ்ரேலியாவில் தொடர்ந்து வசித்து, பணிபுரிந்து வருகிறார். வரி மதிப்பாண்டு 2024/25 இல் அவர் தனது தந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக 2024 டிசெம்பரில் ஒரு முறை மட்டும் இலங்கைக்குத் திரும்பி 10 நாட்கள் தங்கியிருந்தார். பிரதீப்புக்கு இலங்கையில் ஒரு சொந்த வீடு இருப்பதுடன், அது ஒரு கம்பனிக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது:

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க, வரி மதிப்பாண்டு 2024/25 இற்கான இலங்கையின் வரி விதிப்பு நோக்கத்திற்காக மேற்படி தனிநபர்களின் வதிவிட அந்தஸ்தை விவரிக்க.

(05 புள்ளிகள்)

வினா 02

ஒவ்வொரு தொழில்துறையும், வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ள தனது ஒவ்வொரு ஊழியரும் ஊழியத்திலிருந்து பெறும் ஆதாயங்கள் மற்றும் இலாபங்களிலிருந்து வருமான வரியைக் கழிக்கத் தேவைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுடன் ஊழியருக்கு வரி கழிக்கப்பட்டதற்கான சான்றிதழையும் (T₁₀) வழங்குதல் வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியவை:

(a) வரி மதிப்பாண்டு 2024/25 இற்காக ஊழிய வருமானத்திலிருந்து வரி கழிக்கப்பட்ட ஊழியர்களுக்கு T₁₀ சான்றிதழை வழங்குவதற்கான உரிய திகதியைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(b) வரி முகாமைத்துவத்தில் ஆளுகை ஏன் முக்கியமானது என்பதற்கான மூன்று (03) காரணங்களைக் குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 03

நிமால் இலங்கையில் வதிவுள்ள ஒரு தனியாள் ஆவார். அவர் 2020 மே மாதம் இரண்டு ஏக்கர் காணியை ரூ. 25 மில்லியனுக்குக் கொள்வனவு செய்தார். அவர் காணி உறுதியைப் பதிவு செய்யும்போது முத்திரைக் கட்டணமாக ரூ. 999,000/- செலுத்தினார். 2025 பெப்ரவரி 01 இல், நிமால் அந்தக் காணியை ரூ. 30 மில்லியனுக்கு, காணிகளை வாங்கி விற்கின்ற ஒரு கம்பனிக்கு விற்பனை செய்தார். இதன்போது தரகுக் கட்டணமாக விற்பனை விலையில் 5% ஐச் செலுத்தினார்.

நீங்கள் செய்ய வேண்டியது:

காணியின் விற்பனை மீது நிமால் செலுத்த வேண்டிய மூலதன நய வரியைக் (CGT) கணிப்பிடுக.

(05 புள்ளிகள்)

வினா 04

“சஹஸ்ரா” என்பது உயர் தர மாணவர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்துகின்ற ஒரு நிறுவனமாகும். இதற்கு மேலதிகமாக, இந்த நிறுவனம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் விற்பனை செய்கிறது. 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனம் பின்வரும் வருமானங்களை ஈட்டியுள்ளது:

வருமான வகை	ரூ.
கற்றல் உபகரணங்களின் விற்பனை	14,560,000
வகுப்புகளை நடத்துவதிலிருந்து கிடைக்கும் வருமானம்	34,500,000
பழைய மேசைகள் மற்றும் கதிரைகளின் விற்பனை	1,430,000
மொத்தம்	50,490,000

நீங்கள் செய்ய வேண்டியது:

2025 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டிற்காகச் செலுத்த வேண்டிய சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியைக் (SSCL) கணிக்க. (05 புள்ளிகள்)

பகுதி B

(மொத்தம் 30 புள்ளிகள்)

வினா 05

- (a) வரையறுக்கப்பட்ட கிறிஸ்டல் கிளின் (தனியார்) கம்பனி, வர்த்தக ரீதியான தூய்மைப்படுத்தல் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள பெறுமதிசேர் வரிக்குப் (VAT) பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பனியாகும்.

2025 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டிற்கான பின்வரும் தகவல்கள் கம்பனியின் கணக்கேடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன:

- (1) 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட வழங்கல்கள் பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது (VAT நீங்கலாக):

	ரூ.
நிறுவன அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட தூய்மைப்படுத்தல் சேவைகள்	13,600,000
தொடர்மாடிக் குடியிருப்புக் கட்டடத் தொகுதிகளுக்கு வழங்கப்பட்ட தூய்மைப்படுத்தல் சேவைகள்	1,350,000
சேவைநாடுநர்களுக்கான தூய்மைப்படுத்தும் இரசாயனங்களின் வழங்கல்	680,000

- (2) இக்கம்பனி காலாண்டின்போது பின்வரும் உள்ளீட்டு வரிகளைச் செலுத்தியிருந்தது:

	ரூ.
தூய்மைப்படுத்தும் இரசாயனங்களின் கொள்வனவு மீது	1,132,000
அலுவலகச் செலவினங்கள் மீது	124,000
பணியாளர்களை பணியிடங்களுக்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்புகள் மீது	65,000

- (3) முன்னைய காலாண்டிலிருந்து முன்கொணரப்பட்ட மிகை உள்ளீட்டு VAT தொகை ரூ. 84,760/-.

- (4) கம்பனி மாதாந்த VAT தவணைக் கட்டணங்களாக ரூ. 330,000/- ஐச் செலுத்தியுள்ளது.

(நியம VAT வீதம் 18% எனக் கொள்க.)

நீங்கள் செய்ய வேண்டியது:

2025 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டிற்காகச் செலுத்த வேண்டிய மீதி / (மேலதிகமாகச் செலுத்திய) பெறுமதிசேர் வரியை (VAT) மதிப்பிடுக. (08 புள்ளிகள்)

- (b) VAT குறைவாக வசூலிக்கப்பட்டமை (undercharged) தொடர்பில் இரசாயனப் பொருள்களை விநியோகிக்கும் ஒரு வழங்குநரிடமிருந்து 2025 மார்ச் 20 இல் ஒரு வரவுக் குறிப்பு (debit note) கம்பனிக்குக் கிடைத்திருந்தது. இந்த வழங்கல் தொடர்பான மூல வரிப் பட்டியல் (original tax invoice) 2024 ஆகஸ்ட் 12 ஆந் திகதிக்கு உரியதாகும்.

நீங்கள் செய்ய வேண்டியது:

இந்தச் சீராக்கத்தை 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டிற்கான VAT திரட்டில் உள்ளடக்க முடியுமா என்பதை விவரிக்க. (02 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 06

Silver Loom Partners என்பது அனா, எல்சா மற்றும் ஓரா என்ற மூன்று சகோதரிகளுக்குச் சொந்தமான ஒரு பங்குடமை வியாபாரம் ஆகும். அவர்கள் இலாப, நட்டங்களைச் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் துணிக்கடை நடத்துவதுடன் ஆடைகள் தைத்துக் கொடுக்கின்ற சேவைகளையும் வழங்குகின்றனர். பின்வரும் செலவினங்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிகர இலாபம் ரூ.18,539,000/- என பங்குடமையின் கணக்குகள் வெளிப்படுத்துகின்றன.

(1) பங்காளர்களுக்குச் செலுத்திய வருடாந்தச் சம்பளங்கள் :

அனா : ரூ. 1,200,000/-

எல்சா : ரூ. 1,800,000/-

ஓரா : ரூ. 1,200,000/-

(2) எல்சாவின் வதிவிடத்தின் ஒரு பகுதி ஆடைகளைத் தைக்கின்ற செயற்பாடுகளுக்கான தொழிற்சாலையாக பயன்படுத்தப்படுவதுடன் அதற்கான மாதாந்த வாடகை ரூ. 25,000/- அவருக்கு செலுத்தப்படுகிறது.

(3) ஆண்டின் காலப்பகுதியில் ஒரு தையல் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டதுடன், தையல் இயந்திரம் மீதான தேய்மானம் ரூ. 845,000/- ஆகும்.

(4) பங்குடமையானது அங்கீகரிக்கப்பட்ட ஒரு தரும் ஸ்தாபனமான சிறுவர் இல்லத்திற்கு ரூ. 50,000/- பெறுமதியான சிறுவர்களுக்கான ஆடைகளை அன்பளிப்புச் செய்திருந்தது.

நீங்கள் செய்ய வேண்டியவை:

வரிமதிப்பாண்டு 2024/25 இற்காகப் பின்வருவனவற்றைக் கணிக்க:

(a) பங்குடமை செலுத்த வேண்டிய வருமான வரி (07 புள்ளிகள்)

(b) அனா இன் வரிவிதி வருமானம் (03 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 07

ஷெஹான் என்பவர் ஊழிய வருமானத்தை மாத்திரமே ஈட்டுகின்ற ஒரு வதிவுள்ள தனியாள் ஆவார். அவரது வருமானத்திலிருந்து தொழில்துறநரால் APIT முறையாகக் கழிக்கப்படுகிறது. அவர் வரிமதிப்பாண்டு 2024/25 இற்காக தனது வருமான வரித் திரட்டைச் சமர்ப்பித்திருக்கவில்லை. அதைத் தொடர்ந்து, வருமான வரித் திரட்டைத் தாக்கல் செய்யுமாறு தெரிவித்து உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திடமிருந்து (CGIR) அவருக்கு ஓர் அறிவிப்புக் கிடைத்தது.

நீங்கள் செய்ய வேண்டியவை:

(a) வரிமதிப்பாண்டு 2024/25 இற்கான வருமான வரித் திரட்டைச் சமர்ப்பிப்பதில் **ஷெஹானின்** பொறுப்பை விவரிக்க. (03 புள்ளிகள்)

(b) 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் இனங்காணத்தக்க மூன்று (03) வகையான மதிப்பீடுகளைக் குறிப்பிடுக. (03 புள்ளிகள்)

(c) **ஷெஹானுக்கான** அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியாகச் செயற்படக்கூடிய நான்கு (04) நபர்களை அடையாளங் காண்க. (04 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

பகுதி C

(மொத்தம் 50 புள்ளிகள்)

வினா 08

Home Needs (Pvt) Ltd. ஆனது குறிப்பிடு மூலதனமாக ரூ. 100,000,000/- இனையும் கடனாக ரூ. 400,000,000/- இனையும் முதலீடாகக் கொண்டு **Horizon PLC** இற்கு முழு உரிமையுடைய ஒரு துணைக் கம்பனியாக 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ், 2024 ஏப்ரல் 01 இல் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. இக்கம்பனி உள்நாட்டுச் சந்தையில் வீட்டு உபயோகப் பொருள்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.

பின்வரும் தகவல்கள் 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான **Home Needs (Pvt) Ltd.** இன் நிதிக் கூற்றுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளன:

- (1) அனைத்துச் செலவினங்களும் தாக்கல் செய்யப்பட்டு, அனைத்து வருமானங்களும் செலவு வைக்கப்பட்ட பின்னர், ஆண்டிற்கான வரிக்கு முந்திய நிகர இலாபம் ரூ. 232,117,000/- ஆகும். ஆண்டிற்கான மொத்தப் புரள்வு (turnover) ரூ. 2,265,000,000/- ஆகும்.

- (2) ஏனைய வருமானம் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:

	ரூ.
மோட்டார் லொறியின் விற்பனை மீதான இலாபம்	411,000
பங்கிலாப வருமானம் (WHT இன் நிகர)	510,000
வங்கி வைப்புகள் மீதான வட்டி வருமானம் (மொத்தம்)	3,097,000
	4,018,000

- (3) செலவினங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

- ஆண்டிற்கான தேய்மானக் கட்டணம் ரூ. 83,234,000/- ஆக இருந்தது.
- ஆண்டிற்கான அருவச் சொத்துக்களின் தேய்மானம் (amortization) ரூ. 1,053,000/-.
- ஆண்டிற்கான பணிக்கொடை ஏற்பாடு ரூ. 2,270,000/- ஆகும்.
- பொழுதுபோக்குச் செலவினங்கள் ரூ. 326,000/- ஆக இருந்தன.
- இக்கம்பனி, ஓர் அரசாங்க வைத்தியசாலைக்கு ரூ. 200,000/- பெறுமதியான மருத்துவ உபகரணங்களையும், நோயுற்ற அல்லது தேவையுடையவர்களுக்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட பராமரிப்பை வழங்குவதற்காகத் தாபிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஒரு தரும நிறுவனத்திற்கு ரூ. 100,000/- இனைக் காசாகவும் நன்கொடையாக வழங்கியது.
- ஐயக் கடன்பட்டோருக்காக (doubtful debtors) வருமானக் கூற்றில் ஒரு பொது ஏற்பாடு ரூ. 960,500/- செய்யப்பட்டது.
- ஆண்டின்போது கையகப்படுத்தப்பட்ட களஞ்சியசாலைக்குச் செய்யப்பட்ட ஒரு பெரிய மாற்றத்திற்காகச் செலவிடப்பட்ட ரூ. 5,526,000/- தொகையானது கட்டடங்கள் கணக்கிற்குப் பதிலாக வருமானக் கூற்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
- கம்பனியால் நிறுத்திவைத்தல் வரி கழிக்கப்படாது, 2025 மார்ச்சில் வியாபார ஆலோசகருக்கு ஆலோசனைக் கட்டணமாக ரூ. 250,000/- செலுத்தப்பட்டது.
- உடைமை நிறுவனத்திற்கு (holding company) கடன் வட்டியாக ரூ. 40,000,000/- செலுத்தப்பட்டதுடன் ஆண்டின்போது மூலதன மீள்கொடுப்பனவுகள் செய்யப்படவில்லை.

- (4) 2025 மார்ச் 31 இலான ஆதனம், பொறி மற்றும் உபகரணத்தினதும் அருவச் சொத்துக்களினதும் விவரங்கள் பின்வருமாறு:

சொத்து (கிரயத்தில்)	சேர்ப்பனவுகள் (ரூ.)	அகற்றல்கள் (ரூ.)	2025 மார்ச் 31 இல் மீதி (ரூ.)
ஆதனம், பொறி மற்றும் உபகரணம்:			
காணி	150,000,000	-	150,000,000
கட்டடம்	18,500,000	-	18,500,000
இயந்திரம்	32,500,000	-	32,500,000
தளபாடம்	12,430,000	-	12,430,000
அலுவலக உபகரணம்	3,456,000	-	3,456,000
மோட்டார் லொறிகள்	17,500,000	(6,000,000)	11,500,000
அருவச் சொத்துக்கள்:			
கணினி மென்பொருள்	4,500,000	-	4,500,000
மொத்தம்	238,886,000	(6,000,000)	232,886,000

- 2024 ஏப்ரலில் ரூ. 6,000,000/- கிரயத்தில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு மோட்டார் லொறி, 2025 சனவரியில் ரூ. 5,500,000/- இற்கு விற்கப்பட்டது. மோட்டார் லொறிகள் பொருள்களை விநியோகம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன.
- கணினி மென்பொருளின் பயன்தரும் ஆயுட்காலம் 4 ஆண்டுகளாக இருக்குமென கம்பனி மதிப்பிட்டுள்ளது.

- (5) 2025 மார்ச் 31 இல் கைக்கொள் இலாபம் ரூ. 186,000,000/- ஆகும்.

- (6) வரிமதிப்பாண்டு 2024/25 இற்காக சுய மதிப்பீட்டு அடிப்படையில் வருமான வரியின் காலாண்டுத் தவணைக் கட்டணங்களாக ரூ. 25,000,000/- இனைக் கம்பனி செலுத்தியுள்ளது.

- (7) வங்கியானது வட்டி வருமானம் மீது 5% முற்பண வருமான வரியை (AIT)/ நிறுத்தி வைத்தல் வரியைக் (WHT) கழித்துள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியவை:

வரிமதிப்பாண்டு 2024/25 இற்காக **Home Needs (Pvt) Ltd.** இன் பின்வருவனவற்றை மதிப்பிடுக:

- வரிமதிக்கத்தக்க வருமானம்
- வரிவிதி வருமானம்
- செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி
- செலுத்த வேண்டிய மீதி/(மேலதிகமாகச் செலுத்திய) வருமான வரி.

(மு.கு.: ஏதாவது செலவினங்களை அனுமதிப்பதற்கான அல்லது அனுமதியாது விடுவதற்கான காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.) (25 புள்ளிகள்)

அசங்க என்பவர் இலங்கையில் வதிவுள்ள ஒரு தனியாள் ஆவார். அவர் வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனி ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றுகிறார்.

அசங்க தொடர்பான பின்வரும் தகவல்கள் வரிமதிப்பாண்டு 2024/25 (இதன் பின்னர் “ஆண்டு” எனக் குறிப்பிடப்படும்) தொடர்பில் தரப்பட்டுள்ளன:

(1) **ஊழிய வருமானம்:**

- மொத்தச் சம்பளம் - மாதமொன்றுக்கு ரூ. 200,000/-.
- கம்பனி செலுத்திய பயணப் படிகள் (travelling allowance) - மாதமொன்றுக்கு ரூ. 50,000/-.
- 2024 டிசெம்பரில் ஒரு மாதச் சம்பளத்திற்குச் சமமான மிகையூதியம் (bonus) செலுத்தப்பட்டது.
- ஆண்டின் காலப்பகுதியில் கம்பனி, பயிற்சிக்காக **அசங்கவை** இந்தியாவுக்கு அனுப்பியிருந்தது. அவரது விமானப் பயணச்சீட்டுகள் மற்றும் தங்குமிட வசதிக்காக கம்பனி ரூ. 400,000/- ஐச் செலவிட்டிருந்தது.
- 2025 சனவரியில், கம்பனி அதன் ஊழியர்களுக்கு ஊழியப் பங்குத் திட்டத்தின் கீழ் (employment share scheme) பங்குகளை விநியோகித்திருந்தது **அசங்க** ஒவ்வொன்றும் ரூ. 200/- விலையில் 1000 பங்குகளைக் கொள்வனவு செய்த அதே வேளை, பங்கொன்றின் சந்தைப் பெறுமதி ரூ. 300/- ஆக இருந்தது.
- கம்பனி அதன் அனைத்து ஊழியர்களின் நன்மைக்காகவும் மருத்துவக் காப்புறுதித் திட்டம் ஒன்றைப் பேணுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டின் காலப்பகுதியில் **அசங்கவுக்கு** ரூ. 165,000/- தொழில்தருநரால் மீளளிப்புச் (reimbursed) செய்யப்பட்டது.
- ஆண்டிற்காக தொழில்தருநரால் கழிக்கப்பட்ட முற்பண தனியாள் வருமான வரி (APIT) ரூ. 330,000/- ஆக இருந்தது.

(2) **அசங்க** இலங்கையிலுள்ள வர்த்தக வங்கியொன்றில் பேணுகின்ற ஒரு நிலையான வைப்பிலிருந்து ரூ. 57,000/- (நிகர) வட்டியைப் பெற்றுள்ளார். வங்கியானது வட்டி வருமானத்திலிருந்து 5% நிறுத்தி வைத்தல் வரி (WHT) / முற்பண வருமான வரியைக் (AIT) கழித்திருந்தது.

(3) அவரது வசிப்பிடத்திற்கு அருகில் அவருக்குச் சொந்தமான ஒரு கடை உள்ளது. அதனை 2024 ஏப்ரல் 01 முதல் அவர் மாதாந்தம் ரூ. 25,000/- வாடகைக்கு விட்டுள்ளார். 2024 ஏப்ரலில், அந்தக் கடைக்கு தீந்தை பூசுவதற்காக ரூ. 123,000/- ஐ அவர் செலவிட்டார்.

(4) ஆண்டின் காலப்பகுதியில், **அசங்க** தனது முதலீடுகளிலிருந்து பின்வரும் வருமானங்களைப் பெற்றிருந்தார்:

- **அசங்க** விலைகோரப்பட்ட பொதுக் கம்பனிகளில் இருந்த பங்குகளின் விற்பனை மூலம் ரூ. 346,000/- இலாபத்தை ஈட்டியுள்ளார்.
- விலைகோரப்பட்ட பொதுக் கம்பனிகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பங்கிலாப வருமானம் ரூ. 45,000/- ஆக உள்ளதுடன் பங்கிலாப வருமானத்திலிருந்து பொருத்தமான AIT/WHT கழிக்கப்பட்டது.

- (5) **அசங்க** கலைப்படைப்புகளை விற்பனை செய்கின்ற ஒரு சிறிய நிகழ்நிலை வணிகத்தை (online business) நடத்துகிறார். அவ்வணிகத்தின் வரிமதிப்பாண்டு 2024/25 இற்கான பெறுவனவுகள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய ஒரு பொழிப்பு கீழே தரப்பட்டுள்ளது:

(ரூ.)

விற்பனைகள்		2,476,000
கழி : கொடுப்பனவுகள்:		
பொருள்களின் கொள்வனவுகள்	1,637,500	
பொதியிடல் பொருள்கள்	178,600	
பொதியிடல் இயந்திரத்தின் கொள்வனவு	250,000	
கிராமக் கோயிலுக்கான நன்கொடைகள்	50,000	(2,116,100)
நிகர இலாபம்		359,900

- (6) இடம்பெயர்ந்த பிள்ளைகளுக்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பராமரிப்பை வழங்கும் ஒரு சிறுவர் இல்லத்திற்கு **அசங்க**, ஆண்டின் காலப்பகுதியில் ரூ. 100,000/- நன்கொடை வழங்கியிருந்தார்.
- (7) வரிமதிப்பாண்டு 2024/25 இற்கான வருமான வரியின் காலாண்டுத் தவணைக் கொடுப்பனவுகளாக **அசங்க** காலாண்டிற்கு ரூ. 100,000/- செலுத்தியுள்ளார்.

நீங்கள் செய்ய வேண்டியவை:

வரிமதிப்பாண்டு 2024/25 இற்காக **அசங்கவுக்கு** பின்வருவனவற்றை மதிப்பிடுக:

- வரிவிதி வருமானம்
- செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி
- செலுத்த வேண்டிய மீதி / (மேலதிகமாகச் செலுத்திய) வருமான வரி
- வரிவிலக்கு வருமானம், ஏதாவது இருப்பின்.

(குறிப்பு : ஏதாவது வருமானம் வரி விதிக்கத்தக்கது அல்ல எனின், அதனைத் தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.)

(25 புள்ளிகள்)

பகுதி C முடிவு

செயல் வினைச்சொல் செவ்வை நிரல்

மட்டம்	செயல் வினைச்சொல்	வரைவிலக்கணம்	மாணவர்களுக்கான விபரமான அறிவுறுத்தல்கள்
நினைவிற கொள்ளல் உண்மைகள், பதங்கள், அடிப்படை எண்ணக் கருக்கள், அல்லது பதில்கள் எதைக் குறிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளும் தேவையின்றி அவற்றை நினைவிற கொள்ளுதல்	அடையாளங் காண்க (Identify)	யாரையாவது அல்லது எதையாவது ஏற்பிசைவு செய்தல்	தலைப்பின் பிரதான பகுதிகளை கண்டுபிடித்து, பெயரிடுதல்
	வரையறுக்க (Define)	ஒரு பதம் அல்லது எண்ணக்கருவின் கருத்து	ஒரு பதம் அல்லது எண்ணக்கருவின் தெளிவான கருத்தை வழங்குதல்
	ஏற்பிசைவு செய்க (Recognize)	முன்பு பார்த்த ஒன்றைப் பற்றிய விழிப்புணர்வு	முந்தைய கற்றலில் இருந்து ஏதாவது ஒன்றைக் கண்டறிந்து ஏற்றுக் கொள்ளல்
	குறிப்பிடுக/ கூறுக (State)	தகவலின் தெளிவானதும் சுருக்கமானதுமான வெளிப்பாடு	பிரதான விடயங்கள் அல்லது எண்ணக்கருக்களை நேரடியான முறையில் வெளிப்படுத்துதல்
	பட்டியலிடுக/ நிரற்படுத்துக (List)	பெயர்கள், எண்கள், அல்லது உருப்படிகளின் தொட்டி	பிரதான விடயங்களை ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் எழுதுதல்
விளங்கிக் கொள்ளல் தகவல் சாதனங்களின் பொருளைப் புரிந்து கொள்ளுதலும் அதன் உட்பொருளை விளக்குவதற்கு அல்லது அதனை விபரிப்பதற்கு இயலுமாக இருத்தல்	பதிவு செய்க (Record)	ஒரு முறைமையில் விவரங்களை உள்ளிடல் (கணக்கீடு அல்ல).	தொடர்புடைய விவரங்களை தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளிடுதல்
	கட்டியெழுப்புக (Construct)	கூறுகளை இணைப்பதன் மூலம் எதையாவது உருவாக்குதல்	வெவ்வேறு பகுதிகளைக் கொண்டு ஒரு முழுமையான கருத்துள்ளதாக ஆக்குதல்
	வேறுபடுத்துக (Differentiate)	இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களுக்கு இடையேயான வேறுபாடுகளை ஏற்பிசைவு செய்தல்	எண்ணக்கருக்கள் அல்லது உருப்படிகளுக்கு இடையேயான வேறுபாடுகளை கோடிட்டுக் காட்டுதல்
	கலந்துரையாடுக / ஆராய்க (Discuss)	ஒரு தலைப்பைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களைக் கருதுதல்	பல்வேறு கண்ணோட்டங்களை ஆராய்ந்து நுண்ணறிவுகளை வழங்குதல்
	விவரிக்க (Explain)	எதையாவது பெரியளவில் விரிவாக தெளிவுபடுத்தல்	தர்க்கரீதியான மற்றும் விரிவான விளக்கங்களை வழங்குதல்
	எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க (Illustrate)	ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த உதாரணங்கள், விளக்கப்படங்கள், அல்லது காட்சிகளை பயன்படுத்துதல்	பொருத்தமான உதாரணங்கள் அல்லது காட்சிகளுடன் விபரிப்புகளை ஆதரித்தல்
	உட்பொருளை விளக்குக (Interpret)	தகவல் அல்லது செயல்களின் அர்த்தத்தை விபரித்தல்	உங்கள் சொந்த மொழிநடையில் ஏதாவதொன்றின் பொருளை விபரித்தல்
பிரயோகித்தல் கற்றுக்கொண்ட விடயத்தை புதிய மற்றும் உறுதியான சூழ்நிலைகளில் பயன்படுத்துதல். இதற்கு அறிவு மற்றும் திறன்களின் நடைமுறைப் பிரயோகம் தேவைப்படுகிறது..	விளக்குக (Describe)	ஏதாவதொன்றின் விரிவான விளக்கம்	கட்டமைக்கப்பட்ட முறையில் தொடர்புடைய விவரங்களை வழங்குதல்
	பொழிப்பாக்குக (Summarise)	பிரதான விடயங்களின் சுருக்கமான கூற்று	பிரதான தகவல்களைச் சுருக்கமாக முன்வைத்தல்
	பிரயோகிக்க (Apply)	ஒரு சூழ்நிலையில் அறிவு, திறன்கள், அல்லது விதிகளைப் பயன்படுத்துதல்	ஒரு முடிவை அடைய தொடர்புடைய அறிவு, அல்லது நுட்பங்களைப் பயன்படுத்துதல்
	கணிக்க/ கணிப்பீடு செய்க (calculate)	கணித அல்லது தர்க்க முறைகள் ஊடாக பெறுமதியை தீர்மானித்தல்	ஒரு தீர்வை அடைய எண் அல்லது தர்க்கரீதியான செயன்முறைகளைப் பயன்படுத்துதல்
	தீர்மானிக்க (Determine)	ஆய்வு அல்லது கணக்கீடு மூலம் ஏதாவதொன்றை நிறுவுதல்	கணக்கீடு அல்லது ஆய்வுக்காக ஏதாவதொன்றை கண்டுபிடித்தல் அல்லது முடிவு செய்தல்
	செயல் விளக்கமளிக்க (Demonstrate)	ஒரு செயன்முறை அல்லது முறையைக் காண்பித்தல்	கட்டமைக்கப்பட்ட படிமுறைகள் ஊடாக தெளிவான உதாரணத்தைக் காட்டுதல்
	தயாரிக்க (Prepare)	பயன்பாட்டிற்கான பொருள்கள் அல்லது தகவல்களை ஒழுங்கமைத்தல்	ஒரு பணியில் ஈடுபடுவதற்கு முன் தேவையான விவரங்களை வரிசைப்படுத்துதல்
பகுப்பாய்வு தகவல்களின் கட்டமைப்பு மற்றும் தொடர்பை புரிந்து கொள்வதற்கு தகவல்களை கூறுகளாகப் பிரித்தல்	பயன்படுத்துக (Use)	ஒரு நோக்கத்திற்காக எண்ணக்கரு, கருவி, அல்லது முறையைப் பிரயோகித்தல்	தொடர்புடைய அறிவு அல்லது வளங்களைப் பொருத்தமானவாறு நடைமுறைப்படுத்துதல்
	முன்வைக்க (Present)	தகவல்களை பயனுறுதிமிக்க வகையில் பகீர்தல்	பிரதான நுண்ணறிவுகளை தெளிவாகவும் தொழில்முறை ரீதியாகவும் வழங்குதல்
	பகுப்பாய்வு செய்க (Analyse)	ஒரு பொருளை அதன் பாகங்களைப் புரிந்துகொள்ள விரிவாக ஆராய்தல்	சிறந்த புரிதலுக்காக தகவலை பிரதான பகுதிகளாகப் பிரித்தல்
	ஒப்பிடுக (Compare)	ஒற்றுமைகள் மற்றும் / அல்லது வேறுபாடுகளை ஆராய்தல்	பிரதான பொதுவான தன்மைகள் மற்றும் வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுதல்
	பிரித்தறிக (Distinguish)	தனித்துவமான பண்புகளை ஏற்பிசைவு செய்தல்	பொருள்களை ஒன்றிலிருந்தொன்று எது வேறுபடுத்துகிறது என்பதை அடையாளங் காணல்
	பரீட்சிக்க / சோதிக்க (Examine)	ஏதாவது ஒன்றின் தன்மையைத் தீர்மானிக்க அதனைப் பரிசோதித்தல்	ஏதாவது ஒன்றைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள அதைக் கூர்ந்து பார்த்தல்
	கோடிட்டுக் காட்டுக (Outline)	பிரதான விடயங்களின் பொழிப்பு	பிரதான அம்சங்களின் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட கண்ணோட்டத்தை வழங்குதல்
மதிப்பீடு தேர்வு நிபந்தனை அல்லது நியமங்களின் அடிப்படையில் யோசனைகள் அல்லது பொருள்களின் பெறுமதி அல்லது தரம் குறித்து தீர்ப்புகளை வழங்குதல்	நடத்துக (Conduct)	ஒரு பரிசோதனை, கணக்கெடுப்பு, அல்லது ஆய்வுக்கான கூறுகளை ஒழுங்கமைத்தல்	ஒரு பணியை முறையாக முன்னெடுக்க கட்டமைக்கப்பட்ட படிமுறைகளைப் பின்பற்றுதல்
	அறிக்கையிடுக (Report)	கண்டறிதல்களின் கட்டமைக்கப்பட்ட முன்வைப்பு	பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்களை ஒரு தெளிவான மற்றும் தர்க்கரீதியான வடிவத்தில் முன்வைத்தல்
	ஆலோசனை வழங்குக (Advise)	யோசனைகள் அல்லது பரிந்துரைகளை வழங்குதல்	பகுப்பாய்வின் அடிப்படையில் தகவலுறிந்த வழிகாட்டலை வழங்குதல்
	மதிப்பீடு செய்க (Evaluate)	பெறுமதி, பயனுறுத்தன்மை, அல்லது தாக்கத்தின் விமர்சன ரீதியான மதிப்பீடு	தேர்வு நிபந்தனைகளின் அடிப்படையில் ஏதாவது ஒன்றின் தரம் அல்லது தொடர்பை மதிப்பிடுதல்
	அமைக்குக (Formulate)	ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை அல்லது திட்டத்தின் அபிவிருத்தி	நன்கு வரையறுக்கப்பட்ட முறை அல்லது உபாயத்தை உருவாக்குதல்
	பரிந்துரை செய்க (Recommend)	பொருத்தமான செயல் திட்டம் பற்றி யோசனை முன்வைத்தல்	தர்க்கரீதியான பகுத்தறிவால் ஆதரிக்கப்படும் ஒரு அணுகுமுறையை முன்மொழிதல்
	உருவாக்குக (Create)	புதிதாக ஏதாவதொன்றை உருவாக்குதல்	அசலான மற்றும் நோக்கமுள்ள ஏதாவதொன்றை விருத்தி செய்தல்
உருவாக்குதல் ஒரு ஒத்திசைவான அல்லது செயற்பாட்டு முழுமையை உருவாக்க, புதுமையான வழிகளில் கூறுகளை இணைத்தல்; புதிய யோசனைகள், உற்பத்திகள், அல்லது புரிதல் வழிகளை உருவாக்கும் ஆற்றல்	மதிப்பீடு (Assess)	தரம், ஆற்றல், அல்லது தன்மை பற்றி மதிப்பீடு செய்தல் அல்லது மதிப்பிடுதல்	கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பை வழங்குதல்
	விருத்தி செய்க (Develop)	ஒரு யோசனை, பொருள், அல்லது எண்ணக் கருவின் விரிவாக்கம் அல்லது செம்மையாக்கம்	காலப்போக்கில் ஒரு யோசனையை வலுப்படுத்தி, மேம்படுத்துதல்
	முன்மொழிக (Propose)	கருத்திற் கொள்வதற்காக ஒரு திட்டத்தை அல்லது எண்ணக் கருவைப் பரிந்துரைத்தல்	ஒரு யோசனை அல்லது கட்டமைக்கப்பட்ட பரிந்துரையை முன்வைத்தல்
	இணைப்பாக்கம் செய்க (Synthesis)	ஒரு ஒத்திசைவான முழுமையை உருவாக்க பல்வேறு கூறுகளையும் ஒருங்கிணைத்தல்	பல் யோசனைகள் அல்லது நுண்ணறிவுகளை ஒரு அர்த்தமுள்ள முடிவில் ஒருங்கிணைத்தல்
	வடிவமைக்குக (Design)	ஏதாவது ஒன்றிற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டத்தை உருவாக்குதல்	ஒரு பொருள் அல்லது செயன்முறைக்கு ஒரு விரிவான கட்டமைப்பை அமைத்தல்
	தொகுக்குக (Compile)	பல்வேறு மூலங்களில் இருந்து தகவல்களை ஒன்றுசேர்த்தல்	சேகரிக்கப்பட்ட தரவுகளை ஒரு விரிவான வடிவத்தில் ஒழுங்கமைத்தல்